

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

கம்பஹா விக்கிரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 107(5) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையினதும், 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதிக்கூற்றுக்கள் பல்கலைக்கழகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது பல்கலைக்கழகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

பல்கலைக்கழகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பல்கலைக்கழகத்தின் வருடாந்த மற்றும் காலாந்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பல்கலைக்கழகம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக பல்கலைக்கழகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலையையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்குவது

தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மன்றத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பல்கலைக்கழகம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 சட்டங்கள், விதிகள், பிரமானங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமானங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவை			
(i) நிதிப்பிரமாணம் 571	வைப்புச் செய்யப்பட்டு மீளச் செலுத்த வேண்டிய	பிணை வைப்புக்களில் அநேகமானவை	காலாவதியான 02 பிணை

	02 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரையிலான காலம் முதல் காணப்படுகின்ற ரூபா 172,900 ஆன 11 வைப்புக்களை தீர்த்து வைப்பதற்கோ அரசாங்கத்தின் வருமானத்திற்கு எடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டி'க்கவில்லை.	வருடங்களை விஞ்சாது இருந்த வைப்புக்கள் ஆகும்.	வைப்புக்களை விடுவிப்பதற்கோ அல்லது வருமானத்திற்கு எடுப்பதற்கோ நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ii) நிதிப்பிரமாணம் 371(2)(ஆ)	செயல்நிமித்த உப கட்டுநிதி பெற்ற பதவி நிலை உத்தியோகத்தரால் அந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் அந்த கட்டுநிதி தீர்த்து வைக்கப்பட வேண்டியிருந்த போதிலும் 26 சந்தர்ப்பங்களின் போது பெறப்பட்ட கூட்டுமொத்தமாக ரூபா 1,253,904 ஆன முற்பணங்களை தீர்த்து வைப்பதற்கு 01 முதல் 11 மாதங்கள் வரை தாமதம் ஏற்பட்டிருந்தது.	2024 மே முதல் யூலை 16 வரை நடைபெற்ற கல்வி சாரா பதவியணியினரின் வேலை நிறுத்தத்தின் காரணமாக முற்பணத்தை தீர்த்து வைப்பதற்கு தாமதம் ஏற்பட்டிருந்தது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் உரிய பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட உடன் பெறப்பட்ட முற்பணத்தை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2017 திசெம்பர் 21 ஆம் திகதிய இலக்கம் 2/2017 என்ற சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை	அரசாங்கத்திற்கு உரிய வாகனம் தமது நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்ய வேண்டிய போதிலும் பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான 06 வாகனங்கள் பல்கலைக் கழகத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.	02 மோட்டார் வாகனங்களுக்காக வருமான அனுமதிப் பத்திரம் பெற்ற உடன் கையளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றமையும் கெப் வண்டியின் பதிவு சான்றிதழ் பெற்ற உடன் கையளித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.	விரைவாக கையேற்பதற்கும் கணக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு
2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 31,523,807 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 168,667,445 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 137,143,638 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு மாற்றல்கள் அல்லாத கொடுக்கல் வாங்கல்களில் ஆன மூலதன மானியம் மற்றும் முதலீட்டு வட்டி வருமானம் குறைவடைந்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுகின்ற 02 குடும்ப அலகு வீடுகள் பயன்பாட்டுக்கு எடுக்காமையின் காரணமாக மாணவர் விடுதி உப வேந்தருக்காக மாதாந்த வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடு ஒன்றுக்காக 2022 ஒக்தோபர் முதல் 2024 திசெம்பர் வரை ரூபா.740,000 வாடகை செலுத்தப்பட்டிருந்தது.	காணப்படுகின்ற வீடுகளின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக 2025 ஆம் ஆண்டில் பெறுகைத் திட்டத்தின் மூலம் நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த வீடுகள் பழுதுபார்க்கப்பட்ட பின்னர் அல்லது புதிய வீட்டுத் தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்ட பின்னர் எதிர்காலத்தில் இதற்காக உத்தியோக பூர்வ வீடு ஒன்றை ஒதுக்குதல் தொடர்பாக தீர்மானம் எடுக்க முடியும்.	காணப்படுகின்ற உத்தியோகபூர்வ இல்லங்களைப் பழுது பார்த்து பயன்படுத்த வேண்டியிருந்ததுடன் அரசாங்கத்தின் நிதியினை சிக்கமானதாக பயன் படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 பெறுகைகள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) பல்கலைக்கழக மாணவர்களின் கல்விசார் நடவடிக்கைகளுக்காக ரூபா 8,864,305 செலுத்தி மாணவர் வாசிப்பு அறை ஒன்றுக்காக இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை பழுது பார்த்து மாணவர் உரித்திற்கு கையளிக்கப்பட்டிருந்த போதிலும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் போதியளவில் இல்லாத பிரகாரம் வழங்கப்பட்டமையின் காரணமாக வாசிப்பு	நம் மாதத்தில் அந்த வாசிப்பு மண்டபத்திற்கு உரிய முழுமையான தளபாட உபகரணங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.	கல்விசார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் விரைவாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மண்டபம் குறைவாகப்
பயன்படுத்தப்பட்டிருந்தது.

- (ஆ) செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் நடப்பாண்டில் நிறைவேற்றுவதற்காக கூட்டுமொத்தமாக ரூபா 74.5 மில்லியன் ஆன மீண்டெழும் மற்றும் அபிவிருத்தி செய்யும் 18 பெறுகை நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதில் 07 பணிகளில் 10 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான பௌதீக செயல் முன்னேற்றம் மாத்திரம் அடையப்பட்டிருந்தது. மேலும் 06 பணிகளை நடப்பாண்டில் ஆரம்பிப்பதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- நடப்பாண்டில் நிறைவேற்றுவதற்காக மீண்டெழும் மற்றும் அபிவிருத்தி செய்தல் பெறுகை நடவடிக்கைகள் 18 திட்டமிடப்பட்டிருந்ததுடன் அதில் 08 பணிகளின் வேலை நடவடிக்கைகள் 100 சதவீதம் முழுமையாக பூர்த்தி செய்வதற்கு முடியுமாக இருந்தது.
- செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் பணிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பல்கலைக்கழகத்தின் பிரதான பாடநெறியான ஆயர்வேத மருத்துவவியல், சத்திரசிகிச்சை பட்ட பாடநெறி மற்றும் விஞ்ஞானவியல் உள்நாட்டு மருத்துவ வள கௌரவ பட்டப் பாடநெறிக்காக முறையே 176 மாணவர்களும் மற்றும் 70 மாணவர்களும் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்ட போதிலும் முறையே 109 மாணவர்களும் 24 மாணவர்களும் மாத்திரம் பதிவு செய்திருந்தமையால் இந்த பாடநெறிக்காக மாணவர்களின் கவர்ச்சியினை அதிகரித்துக் கொள்வதற்கு முகாமைத்துவம் கவனம் செலுத்தியிருக்கவில்லை.	பட்டதாரிகளுக்காக உள்ள சந்தர்ப்பங்களைத் தெளிவுபடுத்தி பாடசாலை மட்டத்தில் செயலமர்வுகள் ஊடாகவும் பொதுமக்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றது.	மாணவர் கவர்ச்சியை அதிகரித்துக் கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.